

திருமங்கை நாயகி

தாயும் பெண்ணும் உள்ளேயே யிருந்தார்கள். வேட்டை யாடிக் களைத்து வந்த அத்தலைவன் அந்த விட்டிற்கு வந்தான். நெடுந்தூரம் ஓடியலைந்த களைப்பால் அவனுக்குப் பெருந்தாகம் ஏற்பட்டது. வாசலிலே நின்று உள்ளேயிருந்தவர்களைக் கூவி அழைத்தான். தண்ணீர்—தண்ணீர் என்று கேட்டான். வீட்டு வேலையில் மூழ்கியிருந்த அத்தாய், மகளைக் கூப்பிட்டு வந்து நிற்கும் வழிப்போக்களுக்குத் தண்ணீர் வாரித்து வா என்றார்கள். அப் பெண்ணும் தன் ஆடையைச் சரி செய்து கொண்டு பொற் குவளையில் தண்ணீர் எடுத்துச் சென்றார். அப்பெண்ணை அருகே வா என்று அழைத்த அவன், சிறிது

பேராசிரியர். K. A. மணவாளன் M.A.B.O.L.

தண்ணீர் குடிப்பான் போலே குடித்துவிட்டுத் திடீரன்று அவனுடைய வளையல்களைந்த கையிலைப் பற்றிக் கொண்டான். மெதுவாக அவன் கையை விடுவித்துக் கொண்டே அம்மா என்று உரகிக்க கூவி விட்டான். அம்மாவும் பெண்ணை பெருங்குரல்கேட்டு என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டே வந்தான்.

அப்பொழுது அகிகள்வன் அவனை வஞ்சகமாகப் பார்த்தான். அவன் உள்ளாம் ஏனே தடுமாற்றம் கொண்டது. உடனே அவன் தாயிடம் கூறினார். அம்மா “இவர் தண்ணீர் குடிக்கும் போது விக்கல் ஏற்பட்டு வருந்திலை; அதனால் யான் அஞ்சி உண்ணே அழைத்தேன்” என்று ஒரு பொய்யைச் சொல்லான். தாயும் தன் செவ்வ மகளை அண்டத்து குஞ்சேல் என்று ஆறுதல் கூறினார். ஆலல் அகிகள்வனே அப்பெண்ணைக் கூடைக் கண்ணால் வஞ்சகமாகப் பார்த்துவிட்டுச் சொன்றான்.

கிதாகாவயன்

சென்ற பின்பும் அக்காட்சி அவள் நெஞ்சை விட்டகலவில்தே. அவளே அடைய வேண்டும்—அணைய வேண்டும் என்ற எண்ணேம் அத்தலைவிக்கு ஏற்பட்டு விட்டது. இப்படியொரு காட்சி கலித்தோகை என்ற பழந்தமிழிலக்கியத்தில் காட்டப் பட்டுள்ளது. தமிழ் நஸ்தூல் துறைகள் ஐந்துக்கும் இலக்கியமான பரகாலன் பைந்தமிழிலும் இது போன்ற பல காட்சிகளை நாம் காணலாம்.

தெண்ணீர் வயல் தொண்டை நாட்டில் பல நகரங்கள் உள்ளன. அவற்றுள் மிகச் சிறந்தது காஞ்சி-மாநகரம். அங்கேதான் அத்தலைவன் வசித்து வந்தான். அவன் வீரர் கருக்கெல்லாம் வீரன் அவனுடைய மிடுக்கும் செருக்கும் அப்பப்ப! சொல்லி முடியாது. நற்றமிழைப் பாடும் நாவீரு படைத்தவர்களைவ்வாம் வந்து வணங்கும் ஏற்றம் பெற்றவன். அவன் வரவாரு படைத்தவன். பலவாய ஆயுதங்களைக் கைகளிலே ஏந்தியவன். வில்லும் அம்பும் அவன் கைகளில் துலங்கும். சங்கு சக்கரங்கள் பிரகாசிக்கும். பெரிய க்ஷையும் சிறிய உடைவாளும் உண்டு. தற்காப்புக்குக் கேடையமும் வைத்திருந்தான்.

ஆணையுகளுன் அவன் நிறமே தனியழகு. நீண்ட கரியமேகத்தின நிறம் போன்றவன் மேலும் அவன் கல்லாத கணை இல்லை. பல களைகளையும் பயின்றவன். வேதங்களை நன்கு ஓதியவன். நீதி நூல்களை நன்கு அறிந்தவன். இவ்வளவையும் படித்த தோடு நிலாமல் தேவர்களுக்கும் மற்ற மனிசர்களுக்கும் தன் நீர்மைக் குணத்தால் அருளியவன். அவனுடைய மனை போன்ற தோள்களுடைய மார்பில் விளங்கும் மங்கையும், மாமணியும் எவ்வோரையும் வசிகரிக்குப் பட்டினப்போன்ற கம்பிரமான அவளைக் காருத கணகள் கணக்கொயல்ல.

அப்படிப் பட்டவன் அன்றெருந்த நாள் அவளைக் கண்டான். அவனுடைய வேல் போன்ற கணகளும் வளைந்த இடுப்பும் அவனுக்கு வேதனையை விளைவித்தன. அப்பொழுதே அவளைத்

தன் மளர்சினதையில் வைத்து விட்டான். அவள் மெனியுமாறு அவனுடைய உணையல்களையும் பெண்மையையும் கவர்ந்து சென்று விட்டான் அவனும் அவளைக் கண்டாள். அவள் கண்ணாலேவிரிலே—திருமேனி நிறத்திலே தன்னை இழந்திருந்தாள். திருத்தாழாய் அனிந்த மார்பையும் சந்தனம் புசிய மேனியையும், நாமரை மலர் போன்ற கண்களையும் அழகான அகஸ்ர மார்பையும் நின்ட பெரிய தோள்களையும் கொவு கைவி கனி போன்ற அவள் வாயையும் நினைந்து நினைத்து ஏங்கியிருந்தாள். கரு நெய்தல் பூஷைப் போன்றும் கடலைப் போன்றும் காட்சியளிக்கும் அத் தலைவர்கள் அவள் எவ்வாறு மறப்பாள்.

அப்படி அவணையே நினைந்து நெற்திருக்கும் அத்தலைவி ஒருநாள் தலையாகத் தன் விட்டிலே யிருந்தாள். அப்பொழுது அத்தலைவன் அவனுக்குத் தெரியாமல் அங்கு வந்தான். வாச விலே நின்று சற்று முற்றும் பார்த்தான். விட்டில் யாரும் இல்லை. தலையாக ஆழகே வடிவாக அங்கு நிற்கும் தன் உணவும் கவர் காதலியைக் கண்டான்.

உணவிலும் வீரத்திலும் சிறந்த ஆணமுகஞ்சன அத்தலைவன் எப்பொழுதும் நினைத்துக் கண்ணை மூடிக் கொண்டிருந்த தால் அவள் அவன் எதிரே வந்து நிற்பதையும் உணரவில்லை. அவனை நினைந்து கண்ணீர் மங்க, கைவளையல்கள் கழல் நிற்கும் அப்பெண் சிறிது கண்ணைத் திறந்தாள். ஆம்! அந்த ஆழகே வடிவான திருவருவப்; அதே கண்கள்; அதே பார்வை; எல்லா வற்றையும் கண்டு விட்டாள் உடலெல்லாம் வியர்வைத் துளிகள் துளிக்க உட்டனத்தால் பெருமுக்க விட்டாள். விட்டில் ஆஸ்தையும் இல்லையே என்ற பெருங்கல்லை. அவனே மேலும் நெருங்கி வருகிறான். ஜீயோ! எனக்குப் பயமாக இருக்கிறதே! இவர் யாரோ தெரியவிச்ஸையே! இவர் பாக்கிற பார்வை என்னை என்னவெல்லாமோ செய்கிறதே! என்று வாய்விட்டு ஏற்றி விட்டாள். அப்போது அத்தலைவன்,

தொகார்யன்

பெண்ணே அஞ்சாதே உண்ணை நான் அப்படி உற்றுப் பார்ப்ப மதற்கு ஒரு காரணம் உண்டு. உன்னேடு மிகவும் நெருங்கிறின்று பார்ப்பதற்கும் காரணம் உண்டு எனிருன். என்ன காரணம் என்று கேட்பது போல் அவள் விழித்தான் அப்போது அத்தலைவன் சொன்னான்.

நான் மேலும் கீழமாகப் பலமுறை பார்க்கிறேன். மேலே உன்னுடைய உருவம் முழுவதும் எனக்குத் தெரிகிறது உன்னுடைய தாமரை போன்ற முகத்தையும், மான் விழியையும் கொடி மூக்கையும், கொல்லவைச் செவ்வாயையும் மட்டும் யான் காணவில்லை விம்மிப் புடைத்தெழுந்த மார்பகங்களையும் தோக்காயும் காணகிறேன். அதுபோலவே உன்னுடைய பஞ்ச போன்ற மென்றையான பாதகமலர்களையும், முழு பிரான்களையும், தோடைகளையும் காணகிறேன். ஆனால் உன்னுடைய ஒரே அவயத்தை மட்டும் என்னால் காண முடிய வில்லை. ஆம்! அந்த இடை எங்கே இருக்கிறது? மேலும் கீழும் அவயவங்களிருப்பதனால் அந்த இடையும், இடையே கிருந்துதானேயாக வேண்டும் என்று அதை என் கணக்காக தேடுகின்றன. ஆதலினால்தான் அருகே நெருங்க நின்று அதைக் காணகிறேன். என்னை நீ யாரென்று கேட்கிறோய் உன்றையாகவே கேட்கிறோயா? நான் யாரென்று வாய்திறந்து சொல்ல வேண்டுமா? நீ கேட்பதால் சொல்கிறேன். அது சாதே! அருகில் வா, நான் தான் அட்டபுயகரத்தான். எட்டுக் கைகளோடு வந்திருக்கிறேன். ஏன் தெரியுமா? மேல் பார்மதாங்காமல் உன் சிற்றிடை எந்தப் பக்கமாவது ஒசிந்து—தனர்ந்து வீழ்ந்தால் அந்தப் பக்கத்திலுள்ள கைகளால் அப்படியே உண்ணே அளிவி கணைக்கவே இத்தனைக் கைகளோடு வந்திருக்கிறேன் என்றான். இப்படி அத்தலைவனைக் காமுற்ற அஞ்சித் தனியே வீட்டிலிருந்த பெண் வேறு யாருமால் திருமங்கை நாயகிதான். அவளை அளிவி அணைக்க வந்த தலைவரும் வேறு யாருமால் காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்-

திருமங்கை நாயகி

ஞம் அரச்சாவதார எம்பெருமான் அட்டபுயகரத்தான் தான்..
இல்குதுத்தெனைக் காட்டும் திருமங்கையாழ்வார் பாடவின்
ஏன்றாக ஒன்றே ஒன்று.

தஞ்சயிவர்க்கென் வளையும் நில்லா
நெஞ்சமும் தம்மதே சிந்தித் தேற்கு
வஞ்சி மருங்குல் கொருங்க நோக்கி
வாய்திறங்கொன்று பளித்ததுண்டு
நஞ்சமுடைத்திவர் நோக்கும் நோக்கம்
நாளிவர்தம்மை யறிய மாட்டேன்
அஞ்சவன் மற்றிவரார் கொலென்ன
அட்டபுயகரத் தேனென்றாரே !